



- ஊழல் காரணமாக அமைதி கிடைக்காது! - ஊழல் காரணமாக -

மாவீரர்களுக்கான அஞ்சலி அல்லது வழிபாடு அல்லது நினைவு கரல் அல்லது நினைவு கொள்ளல் என்பதை ஒரு திரள் மக்கள், எழுச்சியாக மறையுள்ளனர். இன்னொரு திரளினர் அதை விமர்சனத்திற்குரியதாகப் பார்க்கின்றனர். அல்லது எதிர்க்கின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. இது குறித்து ஏற்கனவே பலராலும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டும் விவாதிக் கப்பட்டும் இருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக் குப்பிற்கு மாவீரர் நினைவு கரலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவு கரலைச் செய்தால், இந்த நெருக்கடியைக் கடக்க முடியும். அத்துடன் அது ஒரு புதிய (ஒருங்கிணைந்த) பண்பாட்டுத் தொடக்கமாக இருக்கும் எனக் கருதப்பட்டது. 2009 க்குப் பின்னர் உருவாகிய புதிய அரசியற் சமூகமும் அதற்கான சிந்தனைகளும் இதன் மலையும் வலுப்படுத்தின. இதன் விளைவாக, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பொதுக் கருத்து நிலை ஏறக்கூறையை எட்டப்பட்டிருந்தது. அனாதைத் துவிடுதலை இயக்கங்களிலிருந்தும் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கான “பொது நினைவு கரல்” ஒன்றைச் செய்யலாம் என்பதே அந்த முடிவாகும்.

தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு கட்டணிகளை அமைக்கலாம் என்றால், அந்த அரசியலுக்காக உயிரிழந்தவர்களை நினைவு கருவதற்கு ஏன் கட்டாக இணைய முடியாது? அதற்குரிய நினைவுச் சதுக்கங்களையும் ஒவ்வொரு



